

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, MAY 31, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 10th day of May, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS, Special Officer.

Description of Lands referred to.

The following lots, situate in the village of Hewowita in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Table with 4 columns: Lot, Name of Land, Preliminary plan 15, Extent (A. R. P.). Rows include Hiriketiyahena, Kekunahena, Kapuhena &c., and Hetakmapalathena, Gurubebilehena, &c.

on sheet O 14 56, 64, and bounded as follows : on the north by the Hattotuwa-ela, Wewakoratuwa belonging to Amaratunga Vitanage Don Dines and others, Pahalahalgahaliyaddekapatenumekumbura belonging to ditto, Mederikanattewatta belonging to Don Allis Palihawadana and others, Yalakoratuwa belonging to Gamage Davit and others, the Hattotuwa-ela, Heralibokkekumbura belonging to Ganegodage Dowan and others, Liyanagewatta belonging to Don Allis Palihawadana and others, Epellagemulla kumbura sold by Crown to ditto (T. P. 145,726), Kowilamullekumbura belonging to Amaratunga Vitanage Don Dines, Thalagekanattehena claimed by Amaratunga Vitanage Don Bastian, Ratkettigewatta belonging to Don Carolis Wikkaramasekara Namasinha, Bogahawatta belonging to C. A. Gunawardana, Acharigewatta belonging to Acharige Luse, Ambagahamulla belonging to Don Allis Palihawadana and others, Narandeniyehehena planted with citronella by Ganegodage Appu and others, Pahala Narandeniya belonging to Vidana Patiranage Don Tiyadoris and others, Mirihankanda encroached upon by Range Mendias de Silva, Mirihankanda sold by Crown to Range Mendias de Silva (T. P. 160,162), Mirihankanda encroached upon by ditto, Mirihankanda sold by Crown to Range Mendias de Silva (T. P. 160,162), the village limit of Siyambalagoda ; on the east by the village limit of Siyambalagoda, the Wiharedola, the village limit of Elamaldeniya ; on the south by the village limit of Kotagala, the Keranketiyedola alias Kerandaketiyedola, Keranketiyedeniya encroached upon by Amaratunga Vitanage Don Dines, Keranketiyedeniya sold by Crown to ditto (T. P. 154,844), Keranketiyedeniya encroached upon by ditto, Keranketiyedeniya sold by Crown to ditto (T. P. 154,844), Keranketiyedeniya encroached upon by ditto, the Keranketiyedeniyadola, Udamahapatura claimed by J. A. Gunawardana, Pallemapatura sold by Crown to ditto (T. P. 145,732), Talawitakumbura belonging to Amaratunga Vitanage Dines Appu and others, Mulpitagekumbura belonging to Don Allis Palihawadana and others, Talawitawatta belonging to Amaratunga Vitanage Don Tiyadoris and others, Kandagewatta sold by Crown to J. P. Gunawardana (T. P. 166,703), Talagahahena sold by Crown to D. H. Rupasinha (T. P. 171,792), Pujamadutennewatta belonging to Gamage Donhami, Kandekumbura encroached upon by F. de Silva Abeyawardana, Kandekumbura sold by Crown to ditto (T. P. 145,731), Midiliyaddekumbura belonging to Don Carolis Wikkaramasekara Namasinha, the village limit of Kotagala, Kandekohombadeniya encroached upon by F. de Silva Abeyawardana, Kandekohombadeniya sold by Crown to F. de Silva Abeyawardana (T. P. 145,731), Hiriketiyahena claimed as Wadachcharigewatta by Amaratunga Vitanage Don Dines.

විෂි 1901 සවු මැසි මස 10 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණකකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අග විසින් වසි 1897 හේ නොමිල 1 හේ ආඥාපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රීන්වරයානන්තරයෙන් මාතර කන්තෝරුවේදී උත්තරයෙන් ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එක් ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටිනට නොයෙදුනොත්, එක් විශේෂ මන්ත්‍රීන්වරයානන්තරයෙන් වසි 1897 හේ නොමිල 1 හේ ආඥාපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එක් ඉඩම් එක්කෝ එහි අයිතිවාසිකමක් ගෙණ භාරදක්වනට නොයෙදුන සෑම ඉඩම් රජසන්තක ඉඩම් කැපීමට උත්තරයෙන් අත්පත ඇති ලියවිලිලකින් උත්තරයෙන් විසින් ප්‍රකාශ කරණ බව මෙහින් දැනගත හැකිය.

ජේ. පී. ලුවිස්. විශේෂ මන්ත්‍රීන්වරයානන්තරයෙන්.

ஓய்வூதியக் கோரிக்கை.

ஓய்வூதியப் பெறுவதற்காக ஓய்வூதியக் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதற்கான ஆய்வு செய்து, தகுந்தவர்களுக்கு ஓய்வூதிய வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஆய்வு செய்து, தகுந்தவர்களுக்கு ஓய்வூதிய வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பிழைப்பு 15.

பிழைப்பு.	ஓய்வூதியம்.	பிழைப்பு.
31 ...	கீழ்க்கண்டவற்றின் ...	16 8 5
59 ...	கூடுதலாக, கட்டப்படாத ...	41 8 15
60 ...	கட்டப்படாத, கட்டப்படாத ...	250 3 6
		309 1 26

ஓய்வூதியப் பெறுவதற்கான ஆய்வு செய்து, தகுந்தவர்களுக்கு ஓய்வூதிய வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஆய்வு செய்து, தகுந்தவர்களுக்கு ஓய்வூதிய வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வறிவித்தலின் நோக்கம் 1901 ம் ஆண்டு சூன் 10 தேதியன்று நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையில் அங்காணிகளின் பெயர்களையும் சூழித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய சூழிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக மாத்துறை அவரது கத்தோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றின் பெயரையும் சூழித்து யாதும் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய சூழித்த உத்தியோகஸ்தராக தம்மில் 1897 ம் ஆண்டு முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் சத்துவநதைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்தான பெயரிடம் முடிக்குரிய ஆதனமென்று வெளியாங்கப்படுத்துவார்.

ஜே. பி. லூவிஸ்,
சூழிப்புான உத்தியோகஸ்தர்.


சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தன் மாகாணத்தின் மாத்துறை டிஸ்ட்ரிக்டில் மொறவக்கோறையைச் சேர்ந்த பெறுவூதியுடைய என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது, இத்தோட்டணத்துக்கு சூழிக்கப்பட்டு உறுதியுடைய டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

பிளான் நொம்பர் 15.

இல.	காணியின் பெயர்.	விசாலம்.
31 ...	நிரிகெட்டியகேள் ...	16 3 5
59 ...	கெருககேள், கபுகேள், இன்னும் சிதைகளும் ...	41 3 15
60 ...	சதகம்பாலகேள், குறுபெயிலேகேள், இன்னும் சிதைகளும் ...	250 3 6
		309 1 26

0 $\frac{14}{56, 64}$ ம் அளவுக் கடநாசியின் எல்லை, வடக்கு-அத்தொட்டுவேளல், அமறதுன்கவிதானகே தொன் தினெசும சிலபேர்களுக்குமுடைய வெவகொரெட்டுவ, மேற்சொல்லியவர்களுடைய பகலஅல்காளியத்தேகபாதெனுமேகும்புர, தொன் அளளிஸ பளிகவடனும சிலபேர்களுக்குமுடைய மேதேரிகனத்தேவத்த, கமகே தாவித்தும் சிலபேர்களுக்குமுடைய யாலகொரெட்டுவ, அத்தொட்டுவேளல், கனெகொடகே தொவனும சிலபேர்களுக்குமுடைய வெற்றளிபொக்கேகும்புர, தொன் அல்லிஸ பளிகவடனும சிலபேர்களுக்குமுடைய ளியனகேவத்த, மேற்சொல்லியவர்களுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் எப்பல்லகேமுள்ளேகும்புர (T. P. 145,726), அமறதுன்கவிதானகே தொன் தினெசுமடைய கோவிலமுள்ளேகும்புர, அமறதுன்கவிதானகே தொன் பஸதியன் உரித்துபேசும இகலகேகனத்தேகேன, தொன் கரேளிஸ விக்஠மஸேகற நாமசிங்குடைய மத்தெகட்டகேவத்த, சி. ஏ. குனவர்தனுடைய போகாவத்த, ஆசாரிகே ளுஸேஉடைய ஆசாரிகேவத்த, தொன் அளளிஸ பளிகவடனும சிலபேர்களுக்குமுடைய அம்பகாமுள்ள, கனெகொடகே அப்புவும சிலபேர்களும பங்கிரிநாட்டப்பட்டதும் நாரன்தெனியேகேன, விதானபத்தினகே தொன் தியதோரிசும சிலபேர்களுக்குமுடைய பகலநாரன்தெனிய, மன்கே மென்தியஸ த சில்வா எல்லைதாண்டிப்போனதும் மிரிகன்கந்த, மன்கே மென்தியஸ த சில்வாவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் மிரிகன்கந்த (T. P. 160,162) மேற்சொல்லியவர்கள் எல்லைதாண்டிப்போனதும் மிரிகன்கந்த (T. P. 160,152), சியம்பலாகொடுடைய எல்லை; கிழக்கு-சியம்பலாகொடுடைய எல்லை, விகாரேதொல, எலமன்தெனியுடைய எல்லை; தெற்கு-கொட்டகலுடைய எல்லை, கெறன்கெட்டியேதொல் அல்லது கறந்தகெட்டியேதொல, அமறதுன்கவிதானகே தொன் தினெஸ் எல்லைதாண்டிப்போனதும் கெறன்கெட்டியேதெனிய, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கெறன்கெட்டியேதெனிய (T. P. 154,844), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிப்போனதும் கெறன்கெட்டியேதெனிய, கெறன்கெட்டியேதெனியதொல, ஜே. ஏ. குனவர்தன உரித்துபேசும உடமகாபத்தர, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் பன்மெபத்தர (T. P. 145,732), அமறதுன்கவிதானகே தினெஸ அப்பவும சிலபேர்களுக்குமுடைய தலவிட்டகும்புர, தொன் அளளிஸ பளிகவடனும சிலபேர்களுக்குமுடைய முலபிட்டகேகும்புர, அமறதுன்க விதானகே தொன் தியதோரிசும சிலபேர்களுக்குமுடைய தலவிட்டவத்த, ஜே. பி. குனவர்தன்வுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கன்தெகேவத்த (T. P. 166,703), டி. எச். றுபசிக்கவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தலகாகேன (T. P. 171,732), கமகே தொன்காமியுடைய பூஜாமடுதென்னேவத்த, எப். த சில்வா அபேவர்தன எல்லைதாண்டிப்போனதும் கன்தேகும்புர, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கன்தேகும்புர (T. P. 145,731), தொன் கரேளிஸ விக்஠மஸேகற நாமசிங்குடைய மிதளியத்தேசும்புர, கொட்டகலுடைய எல்லை, எப். த சில்வா அபேயவர்தன எல்லைதாண்டிப்போனதும் கன்தேகொலும்பதெனிய, எப். த சில்வா அபேயவர்தனவுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கன்தேகொலும்பதெனிய (T. P. 145,731), அமறதுன்க விதானகே தொன் தினெஸ் வாதச்சாரிகேவத்தயாக உரித்துபேசும இரிகெட்டியேகேன.



Scale of 16 Chains to an Inch.

Situation : Hewowita village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 15.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
31	... Kirikahena	... 16 3 5
59	... Kakunakapuhena, &c.	... 41 3 15
60	... Hattakmapalahena and Gurubebilehena	250 3 6
		<u>309 1 26.</u>

Sheet O $\frac{14}{56, 64}$

Description of Boundaries of the Block comprising Lots Nos. 31, 59, and 60.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Hattotuwa-ela	21	—
2	Wewakoratuwa	22	—
3	—	23	Karandaketiyadola
4	—	24	Karanketiyadeniya
5	A stream	25	Do.
6	Halbokkakumbura	26	Udamahapatura
6½	—	27	Pallemapatura
7	Epellegemullekumbura	28	Talawitakumbura
8	Mulpilagederaliyaddakoramullakumbura	29	Mutupitagekumbura
9	Ehelagekanattehena	30	Talawitawatta
10	Rakattiwatta	31	Kandagewatta
11	—	31½	Talgahahena
12	—	32	Pujamadutennawatta
13	—	33	—
14	—	34	Kandeayakumbura
15	Mirihangodawatta	35	Midliaddakumbura
16	Mirihankanda	36	Gelabarakandelanda
17	Mirihangodawatta	37	—
18	Do.	38	Kandakohambaldeniya
19	—	39	Kandiyakohambaldeniya
20	Viharadola	40	Waga-acherigewatta